



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 13.]

பாராளுமன்றம்

ஒழுங்குப் பத்திரம்

2015 நவம்பர் 03, செவ்வாய்க்கிழமை, பி.ப. 1.00 மணிக்கு

வாய்மூல விடைக்கான வினாக்கள்

16/ 15

1.

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வாழ்வின் எழுச்சி நிதியத்திற்குச் சொந்தமான ரூபா 3000 மில்லியன் தொகை 2015 சனாதிபதி தேர்தலை அடிப்படையாகக்கொண்டு 2014 நவம்பர் 02 ஆந் திகதி தொடக்கம் 2014 நவம்பர் 09 ஆந் திகதி வரையான 07 நாட்களுக்குள் முறைகேடாகக் கையாளப்பட்டமை தொடர்பில் அதற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- (ii) அது சம்பந்தமாக பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) இற்றைவரை வழக்கு தொடரப்பட்டிராவிடின் மேற்படி புலன்விசாரணையின் தற்போதைய முன்னேற்றம் யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) அதன் மூலமாக வாழ்வின் எழுச்சி நிதியம் இழந்த ரூபா 3000 மில்லியன் பணத்தொகை சம்பந்தமாக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் யாவை;
- (ii) அரசாங்கத்திற்குச் சொந்தமான பல்வேறு நிதியங்களை இவ்விதமாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்கள் எவ்விதமான அமைச்சரவைத் தீர்மானமும் இல்லாமல் தமது தற்றுணியின் பிரகாரம் நாசமாக்க வாய்ப்பு கிடைத்தமை பாதகமான ஒரு முன்னுதாரணமாக அமைவதால் எதிர்காலத்தில் இத்தகையவற்றைத் தடுக்க விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரென்ற வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இத்தகைய நிதிசார் குற்றங்கள் சம்பந்தமான புலனாய்வுகள் தொடர்பில் நீதிமன்றச் செயற்பாடுகளை துரிதமாக்கும் பொருட்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு வெளிப்படுத்துவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

2.

கௌரவ புத்திக பத்திறண,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வைப்புக்களுக்கான வட்டி மற்றும் கடன்கள் மீதான வட்டி வீதங்கள் மிகக் குறைந்த மட்டத்தில் காணப்பட்டபோதிலும், வணிக வங்கிகள் தமது கடன் அட்டைகள் மீதான வட்டி வீதங்களை மிக உயர் மட்டத்தில் பேணிவருகின்றன என்பதையும்;
- (ii) மேற்படி நிலமையினால் வாடிக்கையாளர்கள் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்பதையும்;
- (iii) இந்நாட்டு வங்கிகளில் மேலதிக திரவத்தன்மை காணப்படுகின்றதென்பதையும்; அவர் அறிவாரா?
- (ஆ) (i) கடன் அட்டைகள் மீதான வட்டியைக் குறைப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;
- (ii) வைப்புக்கள் மீதான வட்டி வீதங்களை உயர்த்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்கின்றதா;
- (ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை;
- (iii) மேற்படி ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்படும் திகதி யாது;
- (iv) வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்ப்பது யாது;
- என்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

3.

கௌரவ டலஸ் அழகப்பெரும,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தேயிலைக் கொழுந்தின் விலை துரிதமாக வீழ்ச்சி அடைந்துள்ள காரணத்தால் இலங்கையின் தேயிலைக் கைத்தொழில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதோடு குறிப்பாக, சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளார்கள் என்பதையும்;
- (ii) தற்போது ஒரு கிலோ பச்சைக் கொழுந்துக்கென செலுத்தும் விலை ரூபா 54/- வரை வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதையும்;
- (iii) ஒரு கிலோ பச்சைக் கொழுந்துக்கென செலுத்தும் விலை ரூபா 50/- ஆகக் குறைவடையுமாயின் இலங்கையின் சகல தேயிலை தொழிற்சாலைகளும் மூடப்படும் அபாயம் உள்ளது என்பதையும்;
- (iv) கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேயிலைக் கொழுந்துக்கென ரூபா 80/- உத்தரவாத விலை வழங்கப்படுமென குறிப்பிட்டுள்ளபோதிலும் தற்போது அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும்;
- அவர் அறிவாரா?

- (ஆ) இந்த நெருக்கடி நிலை காரணமாக கடந்த மாதத்தில் மூடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலைகள் தொடர்பான அறிக்கையொன்றை அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?
- (இ) (i) தேயிலைக் கைத்தொழில் இவ்வாறு ஆபத்தை நோக்கிச் செல்வதில் தாக்கம் செலுத்திய மற்றும் இப்போது கூட தாக்கம் செலுத்துகின்ற ஏதுக்கள் யாவை என்பதையும்;
- (ii) தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் அது சார்ந்த தொழில்களை மேற்கொள்ளும் மில்லியன் கணக்கான மக்களைக் காப்பாற்ற கடைப்பிடிக்க எதிர்பார்த்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

88/ '15

4.

கௌரவ வாசுதேவ நாணயக்கார,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) இலங்கைச் சட்டக் கல்லூரியின் கற்கை நடவடிக்கைகளும் பரீட்சை நடவடிக்கைகளும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இடம்பெறுகின்றதென்பதை அவர் அறிவாரா?
- (ஆ) (i) 2014 ஆம் ஆண்டில் சட்டக் கல்லூரி மாணவர்களின் பரீட்சை வினாத் தாள்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் வழங்கப்பட்டிருந்ததால் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலம் கல்வி கற்ற மாணவர்களுக்கு திடீரென ஆங்கில மொழிக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டமையால் அம் மாணவர்களுக்கு பெரும் அநீதியும் சிரமமும் ஏற்பட்டதென்பதையும்;
- (ii) இந்த விடயத்தினால் முன்னாள் பிரதம நீதியரசர் அரச கரும மொழிக் கொள்கையை மீறியுள்ளாரென்பதையும்;
- அவர் மேலும் அறிவாரா?
- (இ) இனி வரும் காலங்களில் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற வினாத் தாள்கள் அரச கரும மொழிக் கொள்கைக்கமைய, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அறிவுரை வழங்குவாரா என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

127/ '15

5.

கௌரவ விஜித ஹேரத்,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஹட்டன் நகரத்தின் தும்புகிரிய பிரதேசத்தில் உலக வங்கியின் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் சுமார் 35 சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்கள், 33 வருடங்களுக்கும் மேல் குடியமர்ந்துள்ளார்கள் என்பதையும்;
- (ii) மேற்படி குடியிருப்பாளர்களில் ஒரு பகுதியினருக்கு காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் சட்டபூர்வமான காணி உறுதிகள் கையளிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
- (iii) வட்டவல பெருந்தோட்டக் கம்பனி இவர்களை வீடுகளிலிருந்து அகற்றி, மேற்படி காணிப் பிரதேசத்தை கம்பனிக்கு சுவீகரித்துக் கொள்வதற்காக நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்பதையும்;
- அவர் அறிவாரா?

- (ஆ) (i) ஹட்டன் - டிக்கோயா நகர சபை மேற்படி குடியிருப்பாளர்கள் வசிக்கின்ற காணியை சுவீகரித்துக் கொள்வதற்கு ஏகமனதாக பிரேரணையொன்றை நிறைவேற்றியுள்ளது என்பதையும்;
- (ii) இக்காணிப் பிரதேசத்தை கம்பனிக்கு சுவீகரித்துக் கொள்வதைத் தடுத்து நியாயத்தை நிறைவேற்றுவதற்காக மேற்படி குடியிருப்பாளர்கள், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, காணி சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளை விழிப்புணர்வூட்டியுள்ளார்கள் என்பதையும்; அவர் மேலும் அறிவாரா?
- (இ) (i) இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு வட்டவல கம்பனியின் அழுத்தங்களிலிருந்து மேற்படி குடியிருப்பாளர்களை விடுவித்து இவர்களின் வீட்டு உரிமையை உறுதி செய்துகொடுக்கும் பொருட்டு தலையீடு செய்வாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், அதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கை யாது என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

153/ '15

6.

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தோட்டப்புற தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு பாடசாலைகளின் அடிப்படையில் ஆசிரிய உதவியாளர்களை ஆட்சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டதையடுத்து, அகலவத்தை, வியன்கல்ல, 25 /2 ஆம் இலக்க வீட்டில் வசிக்கும் திருமதி. எவ். ருஷானா மபூர் விண்ணப்பப் பத்திரமொன்றைச் சமர்ப்பித்தார் என்பதையும்;
- (ii) அதன் பிரகாரம் அவர் நேர்முகப் பரீட்சையின் நிமித்தம் 2015.03.02 ஆம் திகதி அழைப்பு இக்கம் 199 (B) யின் கீழ் தோற்றினார் என்பதையும்;
- (iii) இவர் வசிக்கும் பிரதேசத்தின் தோட்டப்புற பாடசாலைகளில் மேற்படி பதவிக்கான வெற்றிடங்கள் காணப்பட்ட போதிலும் திருமதி. ருஷானா மபூருக்கு இதுவரை ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்படவில்லை என்பதையும்; அவர் அறிவாரா?
- (ஆ) இவருக்கு ஆசிரிய உதவியாளர் நியமனத்தைத் தாமதமின்றி பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

38/ '15

7.

கௌரவ புத்திக பத்திரண,— சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான 05 ஆண்டு காலத்தினுள் விசர்நாய்க் கடி நோய் பீடிக்கப்பட்ட இலங்கையர்களின் எண்ணிக்கை வருடாந்தம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி ஐந்து ஆண்டுகளினுள் விசர்நாய்க் கடி நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசாங்கம் செலவிட்ட பணத்தொகை வருடாந்தம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (iii) இது மொத்த சுகாதார செலவினத்தின் சதவீதமாக எவ்வளவென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) விசர்நாயக்கடி நோயை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனின், அத்தகைய நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

90/ '15

8.

கௌரவ வாசுதேவ நாணயக்கார,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) உயர்நீதிமன்ற நீதிபதி கௌரவ சிராணி திலகவர்தனவின் தலைமையில் நியமிக்கப்பட்ட ஆயுதக் கடத்தல் தொடர்பாக ஆராய்வதற்கான ஆணைக்குழுவின் அறிக்கையொன்று உள்ளதா என்பதையும்;
- (ii) மேற்படி அறிக்கையை வெளியிடுவாரா என்பதையும்;
- (iii) வெளியிடுவதாயின், அது எப்போதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

39/ '15

9.

கௌரவ புத்திக பத்திறன்,— வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2010 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை (மேற்படி இரண்டு ஆண்டுகளையும் உள்ளிட்டதாக) 5 ஆண்டுகளினுள் மத்தியகிழக்கு நாடுகளில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு இலக்காகிய இலங்கைப் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தனித்தனியாக எவ்வளவு;
- (ii) அப்பெண்கள் பணியாற்றிய மத்தியகிழக்கு நாடுகள் யாவை;
- (iii) மேற்படி பெண்களுக்காக அந்நாடுகளில் இலங்கைத் தூதரகங்கள் ஊடாக மேற்கொண்ட நடவடிக்கைகள் ஒவ்வொரு பெண் தொடர்பிலும் தனித்தனியாக யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) மேற்படி பாலியல் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா;
- (ii) ஆமெனில், அத்தகைய ஒவ்வொரு ஆளுக்கும் எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் தனித்தனியாக யாவை;
- என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) (i) வெளிநாடுகளுக்கு செல்கின்ற இலங்கைப் பெண்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா;
- (ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை;
- (iii) இலங்கைப் பெண்கள் வீட்டுப் பணிகளுக்காக வெளிநாடு செல்வதை மட்டுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் குறிப்பிடுவாரா?

- (ஈ) இன்றேல், ஏன்?

பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது பிரேரணை முன்னறிவித்தல்கள்

1.

கௌரவ கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— சட்டமூலம் கொண்டுவர அனுமதி (இல.1),—
பின்வரும் சட்டமூலம் கொண்டுவர அனுமதி வழங்கப்படுமாக :-

“அங்கவீனர்களுக்கான ஆலோசனை உதவிகளையும் வழங்குவதற்கான திதொரா
தியேட்டர் நிறுவகத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்”

2.

கௌரவ கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி,— சட்டமூலம் கொண்டுவர அனுமதி
(இல.2),— பின்வரும் சட்டமூலம் கொண்டுவர அனுமதி வழங்கப்படுமாக :-

“ரவிச்சந்திர அமைப்பைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்”

3.

கௌரவ கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— சட்டமூலம் கொண்டுவர அனுமதி (இல.3),—
பின்வரும் சட்டமூலம் கொண்டுவர அனுமதி வழங்கப்படுமாக :-

“1976 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, இலங்கை ஆளணி முகாமை நிறுவகச்
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்”

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

* 1.

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.1),— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட
விடயம் (செத்தெம்பர் 23, 2015),— “2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச்
சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின்
அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.32 இல்
குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்படுமாக எனப் பிரேரணை
கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல. 32

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால்
எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க
ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின்
மூன்றாம் அட்டவணையின் 30602 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "புகையிரத
பண்டகசாலை முற்பணம் - இலங்கை புகையிரத திணைக்களம்” என்பதற்கெதிராக
குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

விடயம்	மீளாய்வு
(i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை	ரூபா. 1,700,000,000 இலிருந்து ரூபா. 2,200,000,000 வரை
(ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை.
(iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை	ரூபா. 6,102,000,000 இலிருந்து ரூபா. 6,602,000,000 வரை
(iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை	ரூபா. 850,000,000 இலிருந்து ரூபா. 1,000,000,000 வரை

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.09.14 ஆந் திகதி
கொழும்பு 01.”

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 2.

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.2),— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (செத்தெம்பர் 23, 2015),— “2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.33 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்படுமாக எனப் பிரேரணை கொண்டு வரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல. 33

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 24702 ஆம் இலக்க செயற்பாட்டு விடயம் "பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான செலவினங்கள் முற்பணக் கணக்கு - இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு" அளிக்கப்பட்டுள்ள விடயத்துக்காக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

விடயம்	மீளாய்வு
(i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை.
(ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை.
(iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை	ரூபா. 20,000,000 இலிருந்து ரூபா. 25,000,000 வரை
(iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.09.14 ஆந் திகதி
கொழும்பு 01.”

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 3.

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.3),— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (செத்தெம்பர் 23, 2015),— “2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல. 34 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்படுமாக எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல. 34

2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 21302 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "அச்சிடல், பிரசாரம் மற்றும் புத்தகங்கள் விற்பனைக்கான (வெளியீட்டு உரிமையை பகிரங்கப்படுத்தல், மொழிபெயர்ப்பு உரிமையைக் கொள்வனவு செய்தல், மொழிபெயர்ப்புக் கட்டணம் மற்றும் பணியாளர்களின் சம்பளக் கொடுப்பனவு உட்பட) முற்பணக் கணக்கு — கல்வி வெளியீட்டுத் திணைக்களம்” என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

விடயம்	மீளாய்வு
(i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை
(ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை	ரூபா. 2,900,000,000 இலிருந்து ரூபா. 2,500,000,000 வரை
(iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை.
(iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை	ரூபா. 1,500,000,000 இலிருந்து ரூபா. 2,250,000,000 வரை

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க

நிதி அமைச்சர்.

2015.09.14 ஆந் திகதி

கொழும்பு 01.”

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 4.

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.4),— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (செத்தெம்பர் 23, 2015),— “2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.35 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்படுமாக எனப் பிரேரணை கொண்டு வரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல. 35

2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 31002 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் “பண்டகசாலை முற்பணக் கணக்கு - அரசாங்க தொழிற்சாலை” என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

விடயம்	மீளாய்வு
(i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை	ரூபா. 120,000,000 இலிருந்து ரூபா. 170,000,000 வரை
(ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை
(iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை
(iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.09.14 ஆந் திகதி
கொழும்பு 01."

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 5.

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.5),— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (செத்தெம்பர் 23, 2015),— “2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.36 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்படுமாக எனப் பிரேரணை கொண்டு வரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல. 36

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், இக் கட்டளை மூலம், அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 31003 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "முடிக்கப்பட்ட வேலை முற்பணக் கணக்கு - அரச தொழிற்சாலை" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

விடயம்	மீளாய்வு
(i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை	ரூபா. 260,000,000 இலிருந்து ரூபா. 450,000,000 வரை
(ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை
(iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை
(iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை.

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.09.14 ஆந் திகதி

கொழும்பு 01.”

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 6.

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.6),— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (செத்தெம்பர் 23, 2015),— “2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட இச்சட்டத்தின் உப பிரிவில் உரிய முறையில் குறித்துரைக்கப்பட்ட நியமங்கள் அங்கீகரிக்கப்படுமாக எனப் பிரேரணை கொண்டு வரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

(இக்கட்டளைகள் 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

அட்டவணை

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை

நிதி ஆண்டு 2014 தொடர்பில், 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரினால் அதிகாரமளிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான முற்பணங்கள் சம்பந்தமான முற்பணக் கணக்குகளின் எல்லைகளின் மாற்றங்களின் அட்டவணை

குழுத்தொடர் இலக்கம். 01

2013 ஆம் ஆண்டின் இலக்கம் 36 ஐக் கொண்ட 8 வது பிரிவின் கீழ் எனக்களிக்கப்பட்ட அதிகாரங்களின்படி, ரவி கருணாநாயக்க ஆகிய நான் நிதி அமைச்சர் என்ற வகையில் அரசு அங்கீகாரத்தின் கீழ் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள உப அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசு ஊழியர்களுக்கான முற்பணக் கணக்குகளில் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள விடய இலக்கங்களுக்கு அமைவான சட்டத்தின் மூன்றாம் உப பிரிவின் நிரல் இலக்கம் II மற்றும் IV இல் குறிப்பிடப்பட்டுள்ள உச்ச ஒதுக்கீட்டெல்லைகளையும் இலக்கம் III இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆகக் குறைந்த எல்லைகளையும் மாற்றியமைக்கின்றேன். 14001, 18201, 10501, 22801, 20801, 27701, 30301, 26901, 27001, 27201, 24201, 28601, 10201, 25601, 25801, 28201, 28501, 11601, 28801, 30601, 27901, 27801, 27401, 27501, 21901, 17801, 12601, 11101, 18801, 21101, மற்றும் 19001.

தொ. இல.	அமைச்சு / திணைக்களம்	விடய இல.	II அரசாங்கத்தின் செயற்பாடுகளின் செலவினத்தின் உச்ச எல்லைகள்		III அரசாங்கத்தின் செயற்பாடுகளின் பெறுகைகளின் ஆகக் குறைந்த எல்லைகள்		IV அரசாங்கத்தின் செயற்பாடுகளின் பற்று மீதிகளின் உச்ச எல்லைகள்		கட்டளை இல.
			ரூபா இருந்து	ரூபா வரை	ரூபா இருந்து	ரூபா வரை	ரூபா இருந்து	ரூபா வரை	
1.	கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சர்	14001	7,000,000	10,000,000	3,700,000	4,000,000	-	-	1
2.	வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலன்புரி அமைச்சர்	18201	5,000,000	8,000,000	1,100,000	4,100,000	-	-	2
3.	பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்	10501	140,000,000	170,000,000	60,000,000	90,000,000	-	-	3
4.	நீதி மன்றங்களின் நிருவாகம்	22801	260,420,000	290,420,000	170,000,000	175,000,000	850,000,000	1,100,000,000	4
5.	தேசிய நூதனசாலைகள் திணைக்களம்	20801	9,000,000	12,000,000	-	-	-	-	5

6.	மாவட்டச் செயலகம், மொனராகலை	27701	-	-	25,000,000	24,000,000	-	-	6
7.	புடவைக் கைத்தொழில் திணைக்களம்	30301	-	-	3,000,000	2,900,000	-	-	7
8.	மாவட்டச் செயலகம்/ கச்சேரி, மட்டக்களப்பு	26901	-	-	23,000,000	18,000,000	90,000,000	100,000,000	8
9.	மாவட்டச் செயலகம்/ கச்சேரி, அம்பாறை	27001	-	-	35,000,000	30,000,000	-	-	9
10.	மாவட்டச் செயலகம், குருணாகல்	27201	-	-	75,000,000	65,000,000	-	-	10
11.	முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்	24201	-	-	2,000,000	1,700,000	-	-	11
12.	காணி ஆணையாளர் நாயகம்	28601	-	-	12,000,000	11,500,000	-	-	12
13.	நிதி, திட்டமிடல் அமைச்சர்	10201	15,000,000	12,000,000	9,500,000	8,500,000	-	-	13
14.	மாவட்டச் செயலகம், கம்பஹா	25601	-	-	56,000,000	53,000,000	-	-	14
15.	மாவட்டச் செயலகம், கண்டி	25801	-	-	51,000,000	46,000,000	-	-	15
16.	நீர்ப்பாசனத் திணைக்களம்	28201	-	-	100,000,000	97,000,000	-	-	16
17.	கமத்தொழில் திணைக்களம்	28501	-	-	150,000,000	120,000,000	-	-	17
18.	கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சர்	11601	6,000,000	7,500,000	-	-	-	-	18
19.	நில அளவையாளர் திணைக்களம்	28801	-	-	100,000,000	86,000,000	-	-	19
20.	இலங்கை புகைமிரத்தத் திணைக்களம்	30601	-	-	385,000,000	290,000,000	-	-	20
21.	மாவட்டச் செயலகம், சேகரலை	27901	-	-	30,000,000	26,000,000	-	-	21

22. மாவட்டச் செயலகம், இரத்தினபுரி	27801	-	-	38,000,000	32,000,000	-	-	22
23. மாவட்டச் செயலகம், அநுராதபுரம்	27401	-	-	40,000,000	35,000,000	-	-	23
24. மாவட்டச் செயலகம், பொலன்னறுவை	27501	-	-	18,000,000	15,000,000	-	-	24
25. விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம்	21901	8,000,000	8,011,000	-	-	-	-	25
26. தெங்கு அபிவிருத்தி, மக்கள் தொடர்பு அபிவிருத்தி அமைச்சர்	17801	4,000,000	5,000,000	-	-	-	-	26
27. கல்வி அமைச்சர்	12601	-	-	680,000,000	675,000,000	-	-	27
28. சுகாதார அமைச்சர்	11101	-	-	710,000,000	653,000,000	-	-	28
29. தாவரவியல் பூங்கா மற்றும் பொதுப் பொழுதுபோக்கு அலுவல்கள் அமைச்சர்	18801	2,000,000	2,060,110	-	-	-	-	29
30. அரசாங்க அச்சாளர் திணைக்கம்	21101	-	-	45,000,000	44,000,000	-	-	30
31. சட்டமும் ஒழுங்கும் அமைச்சர்	19001	-	-	83,000,000	60,000,000	-	-	31
மொத்தம்		456,420,000	524,991,110	2,905,300,000	2,666,700,000	940,000,000	1,200,000,000	

(14)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.09.14
கொழும்பு - 01."

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 7.

நிதி அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை,— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2015 பெப்ரவரி 26 ஆந் திகதிய 1903/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 8.

நிதி அமைச்சர்,— சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம் (இல.1),— 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானம் அங்கீகரிக்கப்படுமாக.

(2015 சனவரி 29 ஆந் திகதிய 1899/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 9.

நிதி அமைச்சர்,— சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம் (இல.2),— 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானம் அங்கீகரிக்கப்படுமாக.

(2015 பெப்ரவரி 26ஆந் திகதிய 1903/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 10.

நிதி அமைச்சர்,— சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம் (இல.3),— 2015.10.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானம் அங்கீகரிக்கப்படுமாக.

(2015 மே 05 ஆந் திகதிய 1913/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 11.

நிதி அமைச்சர்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்,— (52ஆவது அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 32 ஆவது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 25 ஆம் பிரிவின் கீழ், மதுவரி உரிமம் தொடர்பில், நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2015 பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதிய 1901/19 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.10.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான அறிவித்தல் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 12.

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள்,— 1985 ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்களினால் திருத்தப்பட்டவாறான 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவுடனும் மற்றும் 14 ஆம் பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2015 யூன் மாதம் 11 ஆம் திகதிய 1918/22 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும், 2015.10.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 13.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 14.

நிதி அமைச்சர்,— உண்ணாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான தீர்மானம்,— இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும் வருமானத்தின் மீது வரிகொடாது தட்டிக்கழிப்பதைத் தடுப்பதற்குமாக, 2014 ஏப்பிரல் 03 ஆம் திகதி இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் சிங்கப்பூர் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்டதும், 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒப்பந்தமானது 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 97(1)(அ) பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 15.

நிதி அமைச்சர்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்,— காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) 28(அ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 16(இ) ஆம் பிரிவின் கீழ் மதுவரி உரிமக் கட்டணம் தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2015 பெப்புருவரி மாதம் 13 ஆம் திகதிய 1901/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான அறிவித்தல் அங்கீகரிக்கப்படுமாக.

(973 ஆம் இலக்க மதுவரி அறிவித்தல்)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 16.

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்களினால் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2015 பெப்புருவரி 26 ஆம் திகதிய 1903/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 17.

நிதி அமைச்சர்,— முத்திரைக் கட்டண (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை,— அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைக் கட்டண (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான முத்திரைக் கட்டணம் தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2014 செத்தெம்பர் 30 ஆம் திகதிய, 1882/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றன.